

தற்பொழுது இந்த நாட்டுக்கு வெளிநாட்டு நாணயம் கட்டாயம் தேவைப்படுகிறது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு நாணயம் பிரதான மூலமாக இருக்கின்றது. பொறுப்புள்ள அரசு வங்கி என்ற வகையில் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தவர்களுக்காக ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

விசேஷ நன்மைகள்

- விசேஷ வட்டி வீதங்கள்
- குறைவான ஆவணங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

தகுதி அளவுகோள்

- கடன் பெறுபவர் இலங்கைக்கு வெளியே நிரந்தர வதிவு விசா பெற்ற (PR) குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
- கடன் பெறுபவர் இரட்டைப் பிரசையாக இருக்க வேண்டும்.
- கடன் பெறுபவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையாராக இருக்க வேண்டும்.(புலம்பெயர்ந்தவர்களைத் தவிர்த்து)

ஏற்புடையதான வட்டி வீதம்

www.peoplesbank.lk என்ற மக்கள் வங்கி இணையத்தளத்தைப் பார்க்கவும்.

உடன்படிக்கை காலம்

- ஆகக் கூடிய மீளச் செலுத்தும் காலம் 10 வருடங்களாகும். (இது விரிவான மதிப்பீட்டுக்கு ஏற்ப மாறுபடும்.)

கட்டணங்கள்/விதிப்பனவுகள், தரகு, வட்டி போன்றவை.

- நிலையான, ஒருங்கிணைந்த நிலையான வீதங்கள் மற்றும் மாறுபடக்கூடிய வீதங்கள்.
- தவணை கடந்த மூலதனத்தின் மீது அபராத வட்டி.
- தவணை கடக்கும் தவணைப் பணத்திற்கு அபராதம்.
- வழக்கத்தில் உள்ள ஆவணப்படுத்தல் கட்டணங்கள்.
- வழக்கத்தில் உள்ள கடன் தொகையை முற்கூட்டியே செலுத்தி தீர்க்கும் கட்டணங்கள்.
- மதிப்பீட்டு கட்டணங்கள். (ஏற்புடையதானால்)
- சட்ட கட்டணங்கள். (ஏற்புடையதானால்)
- முத்திரை வரி (ஏற்புடையதானால்)
- காப்புறுதி காப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதானால்)

விண்ணப்ப அளவுகோல

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அருகில் உள்ள கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்கு பின்வரும் ஆவணங்களுடன். விஜயம் செய்யவும் அல்லது அழைப்பை ஏற்படுத்தவும்.

- கடவுச்சீட்டு மற்றும் விசா என்பவற்றின் பிரதி
- கடைசி 3 மாத சம்பள பட்டியல்
- சேவை உடன்படிக்கை /நியமனக் கடிதம் என்பவற்றின் பிரதி. மற்றும் தொழிலின் தற்போதைய நிலையைக் குறிப்பிட்டு தொழில் தருநரிடமிருந்து பெற்ற சேவை உறுதி கடிதம்.
- சம்பளத்தை அனுப்புவதை உறுதிப்படுத்துவதற்கு கடந்த 3 மாதங்களுக்கான (உள்நாட்டு அல்லது வெளிநாட்டு) வங்கி கூற்றுகள்/பண வைப்பு புத்தகம் (பாஸ் புத்தகம்)

கவனிக்கவும் - ஆவணங்கள் ஆங்கிலத்தைத் தவிர்த்து ஏனைய வெளிநாட்டு மொழிகளில் இருந்தால். அவை சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். (குறைந்தபட்சம் கடைசி சம்பளத் துண்டு மற்றும் சேவை உடன்படிக்கை)

முக்கியமான நியதிகளும் நிபந்தனைகளும்

- புலம்பெயர்ந்த தொழிலாளரின் சார்பில் கடனைப் பெறுவதற்கு விண்ணப்பதாரியின் நெருங்கிய உறவினருக்கு அற்றோனித் தத்துவம் அளிக்க முடியும். எமது சட்ட உத்தியோகத்தரின் உடன்பாட்டுடன் மேலதிக நிபந்தனைகளை கொடுக்கப்பட்ட மாதிரியில் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த அற்றோனித் தத்துவம் புலம்பெயர்ந்த தொழிலாளர் இருக்கும் நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர் இலங்கையில் தங்கி இருக்கும்போது கடன் வசதிக்கு விண்ணப்பித்திருந்தால் தூதரகத்தின் உறுதிப்படுத்தல் அவசியமில்லை.
- சம்பளத்தை/கடன் தவணைப் பணத்தை மக்கள் வங்கியில் பேணப்படும் கணக்கிற்கு மாற்றுவதற்குப் பொறுப்பேற்கும் கடிதத்தை தொழில் தருநரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
- குறித்த அற்றோனித் தத்துவம் அற்றோனித் தத்துவகாரரால் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
- உத்தரவாதமளிப்பவர் அரசாங்கத்தில் / ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருக்க வேண்டும்.
- கடன் வசதிகளை விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணை, பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது எவரேனும் நெருங்கிய உறவினர் ஆகியோருடன் இணைந்து பெற முடியும்.
- கடன் தொகையைப் பொருட்படுத்தாமல் உள்ளக கடப்பாடுகளும், CRIB கடப்பாடுகளும் பரிசோதிக்கப்படும்.

முறைப்பாட்டைக் கையாளும் நடைமுறை

- கடன் பெறுபவர் info@peoplesbank.lkஇன் ஊடாக எங்களை அணுக முடியும்
- சம்பந்தப்பட்ட கிளைக்கு, பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அல்லது தலைமை அலுவலகத்திற்கு எழுத்து மூலம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
- சம்பந்தப்பட்ட கிளையை, பிராந்திய தலைமை அலுவலகத்தை அல்லது தலைமை அலுவலகத்தை அழைக்கவும்

மேலதிக தகவல்களுக்கு

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் 0112481623, 0112481407, 0112481549